community students has been completely exhausted? May I also know how many backward community students succeeded in getting seats from the general quota?

THE HON. SRI A. B. SHETTY : The backward classes got 143 seats out of a total of 300 seats. That is nearly 50 per cent. They are entitled to only 25 per cent of the reserved seats. They got the rest on merit.

Lower Bhavani Project Ryots' Conference at Pundurai

* 307 *Q.*—SRI K. T. RAJU (on behalf of Sri K. R. Nallasivam) : Will the Hon. the Minister for Revenue be pleased to state the action taken so far with regard to the resolutions passed and presented to the Government at a conference of Lower Bhavani Project ryots at Pundurai on 24th September 1955?

THE HON. SRI M. A. MANICKAVELU : In addition to the resolutions passed at the last year's conference, other representations and memoranda have been submitted to the Government. The Government are considering them. I may state here that already certain concessions with regard to the cultivation of groundnut, gingelly, tobacco, chillies, turmeric, castor, tapioca, etc., have been given. With regard to "scattered fruit trees" and the raising of summer paddy crop also concessions have already been given.

SRI K. T. RAJU : சென்ற மாதம் 29-ம் தேதி, இந்த சட்டசபையில் இது சம்பந்தமாக கேள்விகள் கேட்டபோது கூடிய சீக்கிரம் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்கிறோம் என்றும், இவைகளைப்பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் கனம் மந்திரி அவர்கள் பதில் சொன்னார். இம்மாதிரி வரிப் பிரச்னையும் மற்ற பலவிதமான பிரச்னைகளும் இருக்கின்றன. அவைகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு எவ்வளவு மாதங்களாகும் என்று கனம் மந்திரி அவர்கள் கருதுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. A. MANICKAVELU : கனம் அங்கத்தினர் சொன்னது எல்லாம் சரிதான். கூடிய சீக்கிரத்தில் அவைகளைப்பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் என்று இப்பொழுதும் சொல்லுகிறேன்.

Payment of arrears to the teachers of Harijan Welfare schools in Malabar

* 308 *Q.*—SRI M. NARAYANA KURUP : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state—

(*a*) whether it is a fact that the increments due to the teachers of Harijan Welfare schools in Malabar from 1948–1956 are still in arrears; and

(*b*) if so, the steps taken so far to clear them?

THE HON. SRI B. PARAMESWARAN : (*a*) & (*b*) No, Sir. The pay of the teachers in Malabar district was refixed with reference to the general revision of pay ordered in 1947 and the increased rates of pay were paid to the teachers with effect from 1st January 1955. The arrears of increment from 1st January 1948